[2001 ஜனவரி 23

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா எண் 28, திரு. டி. மணி, மாண்புமிகு பொதுப் பணி மற்றும் வனத் துறை அமைச்சர்.*

28—

தடுப்பு அணை

***28076—திரு. டி. மணி:**

மாண்புமிகு பொதுப் பணி மற்றும் வனத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கன்னியாகுமரி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில், குழித்துறை பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?

(ஆ) ஆம் எனில், நடப்பாண்டில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மாண்புமிகு திரு. துரைமுருகன், பொதுப் பணி மற்றும் வனத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) தாமிரபரணி ஆற்றில், குழித்துறை பகுதியில், தடுப்பணை (பாசன நோக்கத்திற்காக) கட்ட ஆய்வு ஏதும் இதுவரையில் செய்யப்படவில்லை.

(ஆ) எழவில்லை.

திரு. டி. மணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நீராதாரங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தரங்கம் நடந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கிற தாமிரபரணி ஆற்றிலும், வள்ளியாற்றிலும், பழையாற்றிலும் இந்தத் தடுப்பணை கட்டுவதன் மூலமாக விவசாயிகளுக்குத் தண்ணீரை வழங்கமுடியும் என்று ஓர் ஆலோசனை கூறப்பட்டது. பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்புவதாகக் கூறினார்கள். அந்த வகையிலே அதுபோன்று தடுப்பணையைக் கட்டுவதன் மூலமாக கிணறுகளிலே தண்ணீர் பெருகுவதற்கும், ஆற்றிலே போடப்படுகின்ற குடிநீர்க் கிணறுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். அந்த வகையிலே, அந்தப் பகுதியிலே ஒரு தடுப்பணை கட்டுவது என்று சொல்கின்றபோது—4 அடி இருக்கக்கூடியது அந்த ஆற்றின் நீர் மட்டம் என்றால்—அப்படிக் கட்டப்படுவது 6 அடி*

2001 ஜனவரி 23]

உயரம் இருந்தால் போதும். அதிலே பெரிய பிரச்சினை வராது. பெரிய பணச் செலவும் வருவது இல்லை. அந்த வகையிலே அரசு யோசிக்குமா, முடிவு எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-10

மாண்புமிகு திரு. துரைமுருகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூலக் கேள்வி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே குழித்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்படுவது பற்றியது. இதிலே, பத்திரிகைகளுக்கும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் சந்தேகம் வரலாம். தாமிரபரணி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதாயிற்றே, இது எப்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் என்று. அதிலே சில நேரங்களிலே, பெயர்மயக்கம் வரும். இலக்கியத்திலே திணை மயக்கம் என்பார்கள். ஒரு நிலத்திற்குரிய கருப்பொருள் மற்றொரு நிலத்திற்கு இருக்குமானால் திணைமயக்கம் என்பார்கள். அப்படி ஒரு திணைமயக்கம், பெயர் மயக்கம் வரக்கூடும். கோதையாறு மேற்குத் தொடர்ச்சி மலையிலே உற்பத்தியாகி, கீழே ஓடிவருகிறது. பரளியாறு என்ற இன்னொரு ஆறு வருகிறது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டிருக்கிறது. பரளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணை கட்டப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறையிலேயிருந்து ஒரு கால்வாய் மட்டும் வெட்டப்பட்டு தனியாக வருகிறது. பரளியாற்றிலே அது கலக்கிறது. புத்தன் அணை கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து கீழே கால்வாய் போகிறது. ஆனால், கோதையாற்றிலிருந்து நேராக வருகிறபோதும், பரளியாறு, புத்தன் அணை கீழேயிருந்து வருகிறபோதும், குழித்துறைக்கு முன்பாக ஒன்றாகச் சேர்கிறது. அப்படிச் சேர்ந்ததற்குப் பின்னர், குழித்துறைக்குப் பிறகு, அந்த ஆற்றுக்குப் பெயர் தாமிரபரணி. எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததைப்போல கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டி அங்கே தண்ணீரை நிறுத்திவிடுகிறோம். கால்வாய்த் தண்ணீர் புத்தன் அணைக்குப் போய் பல கால்வாய்களில் போய் விடுகிறது. கோதையாற்றின் கீழே திற்பரப்பு என்ற இடத்திலே ஒரு Check Dam கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 2,800 ஏக்கர் நிலங்கள் பயிரிடப்படுகின்றன. பரளியாற்றின் குறுக்கே புத்தன் அணை கட்டப்பட்டதால், அங்கிருந்து கீழே வருகிற தண்ணீரை அருவிக்கரை என்ற இடத்திலே ஒரு Check Dam கட்டி, அதன்மூலம் அங்கே 2,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்குக் கீழே தாமிரபரணி ஆற்றிலே ஓடுவது கிட்டத்தட்ட 4,000 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருக்கும் என்கிறார்கள். மாண்புமிகு

[2001 ஜனவரி 23

உறுப்பினருக்கு என்னைவிட நன்றாகத் தெரியும். அதற்குக் கீழே அருவிக்கரைக்கும், திற்பரப்பிற்கும் கீழே போய் தேங்காய்ப்பட்டினம் தாண்டி கடலிலே கலக்கிற இடத்தில்—deep cutting—ஆறு ஆழத்திலே ஓடுகிறது. அந்தத் தண்ணீரை நிறுத்தினாலும் அது விவசாயிகளுக்குப் பயன்படாது. ஆனால், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப் போல அங்கே ஒரு Check dam, deep cutting-ல் போய் கட்டினாலும், ground water உயருமா என்பதற்கு வேண்டுமானால் மாண்புமிகு உறுப்பினரின் யோசனை ஆராயப்படுமே தவிர, அது நேரடிப் பாசனத்திற்கு ஒத்துவராது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. மு. அப்பாவு.

திரு. மு. அப்பாவு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றாறு-1, சிற்றாறு-2 ஆகிய நான்கு அணைக் கட்டுகளிலும், மொத்தக் கொள்ளளவு சுமார் 5,000 எம்.சி.யு. எஃப்.டி. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வீணாகக் கடலிலே கலக்கின்ற தண்ணீருடைய அளவு சுமார் 7,000 எம்.சி.யு. எஃப்.டி. ஆகவேதான், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பேச்சிப்பாறை அணையினுடைய உயரத்தை 6 அடி உயர்த்திக் கட்டி ராதாபுரம் கால்வாயை வெட்டி 52 குளங்களுக்குப் பாசன வசதி ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால், கால்வாய் இருக்கின்றது. தண்ணீர் வருவது இல்லை. காரணம், தோவாளைக் கால்வாயினுடைய கொள்ளளவு 450 கன அடிதான். தற்போது 390 கன அடிக்கு மேலே அதிலே தண்ணீர் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு மோசம் அடைந்துவிட்ட காரணத்தினால் ராதாபுரம் கால்வாய்க்குத் தனியாக நம்முடைய தோவாளைக் கௌனாலுக்கு இணையாக ஒரு கால்வாய் வெட்டித் தரப்படுமா என்று தங்கள் மூலம் அறிந்துகொள்ள விரும்புவதோடு...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: போதும், அத்துடன் அறிந்துகொள்ள விரும்புங்கள். பல துணைக் கேள்விகளைக் கேட்க நான் அனுமதிக்க மாட்டேன்.

திரு. மு. அப்பாவு: பரளியாற்றிருந்து வீணாகக் கடலிலே கலக்கின்ற தண்ணீரை அங்கிருந்து lift irrigation மூலம் இராதாபுரம் கால்வாய்க்குக் கொண்டுவரவேண்டும் அதாவது கடலிலே கலக்கிற தண்ணீரைத்தான் நாங்கள் கேட்கின்றோம். அதிலே....

2001 ஜனவரி 23]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *நீங்கள் வாத்தியார் என்றுதான் நான் நினைத்தேன். நீங்கள் பெரிய என்ஜினியராக இருப்பீர்கள் போல் இருக்கிறதே? எழுதி அனுப்புங்கள். மாண்புமிகு பொதுப் பணி மற்றும் வனத் துறை அமைச்சர்.*

மாண்புமிகு திரு. துரைமுருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவரவர்கள் சவுகரியத்திற்கு கடலிலே கலக்கிற தண்ணீரின் அளவை அதிகமாகக் காட்டிக்கொள்கிறார்கள். நாங்களே கணக்கிட்டு, அதற்கு என்று அளவு போட்டு, அதிகாரிகளைப் போட்டு 4,000 மில்லியன் கன அடி தண்ணீர் போகிறது என்று நாங்கள் சொல்கிறோம். உடனே மாண்புமிகு உறுப்பினர் 7,000 கனஅடி போகும் என்று சொல்கிறார்கள். அதனாலே, ஏன் எங்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று கேட்கிறார். ஏற்கெனவே இராதாபுரத்திற்குத் தண்ணீர் தரவேண்டியதற்கு சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டத்திட்டங்களின்படி தண்ணீர் தரப்பட்டிருக்கிறது. அதையும் மீறிமாண்புமிகு உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பலமுறை தண்ணீர் தரப்பட்டிருக்கிறது. வேறு ஒரு பிரச்சினையைக் கிளப்பினால், கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள், இருக்கிற தண்ணீருக்காகச் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆகவே, இதிலே பேசாமல் இருப்பதே சுகம்.*

திரு. ஜே. ஹேமச்சந்திரன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

திருமதி ஏ.எஸ். பொன்னம்மாள்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தடுப்புச் சுவர் பற்றிய கேள்வி.* Please allow me, Sir.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய துணைக் கேள்வி என்றால் கேட்க விடுவேன். இல்லையென்றால் அனுமதிக்க முடியாது, உட்காருங்கள்.*

முற்பகல் 10-15

திரு. ஜே. ஹேமச்சந்திரன்: *தலைவரவர்களே....*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *நான் எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுக்க முடியாது. உங்களுக்கே தெரியும்.*

திரு. ஜே. ஹேமச்சந்திரன்: *தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சினை.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *அது தெரியும் எனக்கு. நான் சிலருக்குத்தான் அனுமதி கொடுக்கலாம். மாவட்டத்திலுள்ள எல்லா*

உறுப்பினர்களுக்கும் நான் அனுமதி கொடுக்க முடியாது. You are a senior Member. You should know that.

வினா எண் 29, திரு. சி. ஞானசேகரன், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

29—

திட்ட மேலாண்மைக் குழு

***10645—திரு. சி. ஞானசேகரன்:**

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திட்ட மேலாண்மைக் குழு தொடர்ந்து நடைபெற அக்குழுமத்தின் நிர்வாகத்திடமிருந்து முறையான வேண்டுகோள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா ?

(ஆ) இல்லையெனில், திட்ட மேலாண்மைக் குழு தொடர்ந்து நடைபெற உரிய நேரத்தில் திட்டங்கள் தயாரிக்கப்படவில்லை என்பது உண்மையா ?

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) இல்லை. எனினும் தமிழ்நாடு முதலாம் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்கான உலக வங்கியின் கடனுதவித் தொகை 216 மில்லியன் முழுவதுமாகப் பெறப்பட்டு இத்திட்டம் 30 செப்டம்பர் 1997-ல் நிறைவு பெற்றது. எனவே, இது தொடர்பாக மேலாண்மைக் குழு ஜனவரி 1998-ல் கலைக்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளமைப்பு கட்டுமானங்கள் மேம்படுத்த தமிழ்நாடு இரண்டாவது நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், 105 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்விரண்டாவது திட்டத்தை, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டுமான நிதிச்சேவை நிறுவனமும், நகராட்சி நிர்வாகத்தின் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள திட்ட மேலாண்மைக் குழுவும் செயல்படுத்தி வருகின்றன.

திரு. சி. ஞானசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, திட்ட மேலாண்மைக் குழு நம்முடைய தமிழகத்திலே செயல்பட்டபொழுது, அப்பொழுது பல திட்டங்களுக்குப் பல நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றில் எல்லாம் அதனுடைய